

Munoth Communication Limited

(Formerly Munoth Investments Ltd)

Regd Office: Munoth Centre, Suite No. 48 Illrd Floor, 343, Triplicane High Road, Chennai - 600 005. INDIA. Phone: 91-44-2859 1190 Fax: 91-44-2859 1189 E-mail: info@munothcommunication.com CIN: L65991TN1984PLC010816

July 12, 2019

M/s. Bombay Stock Exchange Limited, Phiroze Jheejeebhoy Towers, Dalal Street, Mumbai- 400 001

Dear Sir,

Sub: Notice of Annual General Meeting

We wish to inform you that 35th Annual General Meeting of the Company will be held on Wednesday, 7th August 2019 at Nahar Hall, Deshbandhu Plaza, 47,Whites Road, Chennai -600014 at 10: 15 AM. The copy of the notice of Annual General Meeting published in one English language national daily and in one daily newspaper published in the language, where the registered office of the company is situated is enclosed.

Thanking you,

Yours faithfully,

For Munoth Communication Limited



ஐபி ரிங்ஸ் விட்.

அமால்கமேஷன் குழுவின் ஓர் அங்கம்)

(CIN: L28920TN1991PLC020232) பதிவு அலுவலகம் : D-11/12,

அறிவிப்பு

போர்டு ஆஃப் இந்தியாவின் (SEBI) (பட்டியல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) விதிகள்

2015-ன் விதிமுறை 47 உடன் வரசிக்கவேண்டிய விதிமுறை 29க்கு ஏற்ப 30 ஜூன் 2019-ல் முடிவடைந்த காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளை

சையப்படாத நதந்நலை முடிவுணை பரிசீலித்து மற்றும் ஒப்புதல் அளிப்பதற்காக நிறுவன இயக்குறர்கள் குழு கூட்டம் 25. ஜூலை 2019 வியாழக்கிழமை அன்று நடைபெறும் என இதன் மூலம்

இந்த அறிவிப்பில் கண்டுள்ள தகவல்கள நிறுவனத்தின் இணையதளமான

www.iprings.com - லும்

சார் ஆட்சியர் கடலூர்

அ.தி.மு. 729/2019 சந்திரன், த/பெ. தனபால், எண். 122, மாரியம்மன் கோயில்

ஐபி ரிங்ஸ் லிமிடெட்-காக

R வெங்கடராமன் முதன்மை நிதி அதிகாரி

அறிவிக்கப்படுகிறது.

தேதி : 09.07.2019



துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னை எழும்பூரில், தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெற்ற சுதந்திர போராட்ட வீரா அழகுமுத்துக்கோனின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, அவரது திருவுருச்சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், டி.ஜெயக்குமார், க.பாண்டியராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் பொ. சங்கர், முன்னாள் அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா, முன்னாள் எம்.பி. நா.பாலகங்கா

முன்றில் 2 இந்தியர்கள் சுற்றுலா செல்ல விருப்பம்

நியூயார்க், ஜூலை 10– இந்தியாவில் சராசரியாக முன்றில் இரண்டு பேர் புதிய இடங்களுக்குச் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள விரும்புவதாக மிகவும் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் பிரபல விருந்தோம்பல் சேவை நிறுவனமான சர்வதேச அளவில் ஹில்டன், பயணிகளின் விருப்பம், சுற்றுலாப் பயணிக்க விரும்பும் இடங்கள் ஆகிய அம்சங்கள் அடங்கிய சுற்றுலாப் பயணம் குறித்த ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், இந்தியாவில் 66 சதவிகிதப் பயணிகள் தாங்கள் புதிய மற்றும் செல்லாத இடங்களுக்குப் பயணம் மேற்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், சுற்றுலாப் உணர்வு மிக்க பயணத்தின் மீது இருக்கும் பயணிகள் அதிகமாக நாடாக இந்தியா இருப்பதாகவும் இந்த

பிளாட் எண்.ஏ, பாசுந்தரா காம்ப்ளக்ஸ் பிளாக் ஏ, நயம்பட்டி பாஸ்சிம் பாரா செக்டார் 5, பிஎஸ் மாவட்டம், கொல்கத்தா 700 102

சிக்னெட் டவர்ஸ், கதவு எண்.2, 12வது மாடி, எண்.1204, செக்டார் 5, பிதன் நகர், கொல்கத்தா 700 091

திருமதி. அமுதவதி லீகசி டெலிசேல்ஸ் பிரைவேட் லிமிடெட்

ப திருமகி. அமுகவ<u>கி</u>

அ) கடன் கணக்கு எண்

சொத்தின் விவரம் வருட

டள்ளது. (FUP 10.09.2018).

. வத்துள்ளீ்க

பத்திரம்

கட்டுமா

ஒப்பந்தப

விற்பகை

. பத்திரம்

MODT

(ஆ) வழங்கப்பட்ட தொகை

எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட்

'ஹாரிங்டன் சேம்பர்ஸ்', எண். 30/1ஏ, பிளாக் சி, அப்துல் ரசாக் 1வது தெரு, சைதாப்பேட்டை, சென்னை 600 015.

கேட்பு அறிவிப்பு

பத்திரமயமாக்கல் மற்றும் நிதி சொத்துக்கள் சீரமைப்பு மற்றும் செக்யூரிட்டி இன்ட்ரஸ்ட் அமலாக்க சட்டம் 2002 பிரிவு 13(2)ன் கீழ் டிமாண்ட் நோட்டீஸ்

மேற்சொன்ன கடனை திரும்ப வழங்குவதற்கு எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட்டிற்கு தாங்கள் தேவையான கடன் பத்திரங்களை செக்யூரிட்டியாக அளித்தீர்கள் மற்றும் கீழ்க்கண்ட விவரங்களை கொண்ட சொத்துக்களின் உரிமை பத்திரங்களையும் அதற்கு ஈடாக அடமானம் வைத்தீர்கள். அதில் குறிப்பிட்டுள்ள

திருவள்ளுர் மாவட்டம், அம்பத்தூர் தாலுக்கா, கோவில் பதாகை கிரமம், பூம்பொழில் நகர், போலூ தெரு, சொத்து வரியின்படி கதவு எண்.27, கதவு எண்.15, பழைய சர்வே எண்.387, டி.எஸ். எண்.34, பிளாக் எண்.35, வார்டு எண்.சி, மனை எண்.262, ரோஜா பிளாட்ஸ், 2வது மாடியில் உள்ள பிளாட் எண்.எஸ்1. சூப்பர் பில்டப் ஏரியா 1450 சதுர அடி மற்றும் மொத்த நிலம் 3600 சதுர அடியில் பிரிவுபடாத பங்கு நிலம் 3779 சதுர அடி மற்றும் கார் பார்க்கிங்கை உள்ளடக்கி உள்ளது. மேலும் அங்குள்ள சிறு துண்டுகளும் அதன் பகுதிகளும், நிலத்தின் எல்லைகள் படிக்கு: மணை எண்.337, தெற்கு : 30 அடி சாலை, கிழக்கு : மனை எண்.264 மற்றும் மேற்கு : மனை எண்.260 மற்றும் இந்த செர்த்தனது வட சென்னை பதிவு மாவட்டம் மற்றும் அம்பத்தூர் சார் பதிவு மாவட்ட எல்லைக்கு உட்பட்டது.

உங்களால் பெறப்பட்ட கடனுக்கு ஆண்டுக்கு 9.2% என்ற விகிதத்தில் மாதாந்திர அடிப்படையில் ஒப்பந்தத்தின்படி வட்டி செலுத்த வேண்டும். பெற்ற கடன் தொகையை செலுத்த தவறும்பட்சத்தில் கூடுதல் வட்டியை செலுத்த நீங்கள் ஒப்புக் கொண்டுள்ளிகள். நீங்கள் ஒத்துக் கொண்டபடி, கூடுதல் வட்டியை செலுத்த நீங்கள் கடமைப்பட்டுள்ளிகள்.

கடன் தொகையை திரும்ப செலுத்துவதிலும், மாதாந்திர தவணைகளை செலுத்துவதிலும் நீங்கள் தவறியிருக்கிறீர்கள் என்பதை நாங்கள் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். எனவே உங்களுடைய கணக்கு என்பிஏ ஆச

நாளது தேதி வரை, கீழ்க்கண்ட வகையில் நீங்கள் ரூ.55,49,122.64/– (சூபாய் ஐம்பத்தைந்து லட்சத்து நாற்பத்தொன்பதாயிரத்து நூற்று இருபத்திரெண்டு

கடனை திரும்ப அளிப்பதற்கு உத்தரவாதமாக கீழ்க்கண்ட உரிமை பத்திரங்களை அடமானமாக நீங்கள் எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட்டில்

மேற்சொன்ன தொகை கு.55,49,122.64/– (குபாய் ஐம்பத்தைந்து லட்சத்த நாற்பத்தொன்பதாயிரத்து நூற்று இருபத்திரேண்டு மற்றும் அறுபத்த

நான்கு டைசா மட்டும்) மற்றும் 15/06/2019 முதல் ஒப்பந்தப்படியான மேலும் வட்டி ஆகியவற்றை இந்த அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு கட்டத் தவறும்

பட்சத்தில் பத்திரமயமாக்கல் மற்றும் நிதி சொத்துக்கள் சீரமைப்பு மற்று செக்யூரிட்டி இன்ட்ரஸ்ட் அமலாக்க சட்டம் 2002 இந்திய அரசின் அறிவிக்ன

ுக்கூற்பட்டி இடைபுலாட் அமலாகக் கட்டம் 2002 இந்தம்ப அறுசன் அறுவக்கை மற்றும் 10.11.2003 தேதியிட்ட விசேஷ கெஜட் அறிவிப்பு ஆகியவற்றின்பம் அளிக்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் எங்களிடம் அடமானமாக வைக்கப்பட்ட உத்தரவாத ஆஸ்திகளை கம்பெனி சுவாதீனம் எடுத்துக் கொள்ளும். குத்தைக்

உத்தரவாத ஆஸ்திகளை கம்பெனி சுவாதீனம் எடுத்துக் கொள்ளும். குத்தகை மூலம் மாற்றும் உடிகை, விற்பணை செய்தல், உத்தரவாத ஆஸ்திகளின் நிர்வாகத்தை மேற்கொள்ளல், அந்த சொத்தினை சுவாதீனம் செய்த பிறகு அதனை நிர்வகிக்க நபர்களை நியமித்தல் உள்பட உத்தரவாத ஆஸ்திகளை சுவாதீனம் செய்ய எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட்டுக்கு உரிமை உள்ளது. உங்களிடமிருந்து உத்தரவாத ஆஸ்திகளை எவரேனும் பெற்று, அந்த நபர் உங்களுக்கு ஏதாவது தொகை செலுத்த வேண்டி இருந்தால் அவர் அந்த

நபா உடகாளுகளு வறாவது மறாலை வராதுந்த கவண்டி இருந்தால் அவா அந் தொகையை எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட்டுக்கு செலுத்தினால் கடன் தொகையிலிருந்து அந்த தொகை சரி செய்யப்படும். அதற்கால அறிவிப்பை எழுத்துமூலமாக அறிவிக்க வேண்டும்.

சட்டப்பிரிவு 13 (13)ன்படி, எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட்டின் முஎ

போன்றவற்றின் மூலம் மாற்றுதல் நடவடிக்கைகளை நீங்க

சார்பாக

திருமதி. M.V. அமுதமதி

திருமதி.

M/s. எல்ஐஜி ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட்

ற்றும் அறுபத்து நான்கு பைசா மட்டும்) செலுக்க வேண்ட<u>ு</u>

கிறைவேற்றியவர்

மெசர்ஸ் ஸ்ரீ அண்ணாமலை பவுண்டேஷன் சார்பாக திரு. ரவிச்சந்திரன் D

திரு. E. குல்நஸ் பேகம்

: 510100004913

: ரூ.52,28,000/-

அமெரிக்க ஆய்வில் தகவல்

ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணங்களில் சுற்றுலாப் நிலையங்கள் மற்றும் விமான சுற்றுலாத் தலங்களில் தொழில்நுட்ப அம்சங்களைப் பயணிகள் அதிகமாக எதிர்பார்க்கின்றனர். இதனால் அவர்களது பயணம் எளிதாக இருக்கும் கருதுகின்றனர். அவர்கள் ഖலைதளங்கள், சுற்றுலா பயணத்துக்கான ஆன்லைன் தளங்கள், நண்பர்கள் குடும்பத்தாரின் உள்ளீட்டாலேயே ஆசிய பசிபிக் நாடுகளில் சுற்றுலாப் பயணங்கள் . மேற்கொள்ளப்படுவதாக அதிகமாக இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சிறந்த சுற்றுலா அனுபவத்துக்கு விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் ஆகிய ஆக்மெண்டட் ரியாலிட்டி பெரிதும் தொழில்நுட்ப அம்சங்கள் ஆய்வில் இந்த உதவுவதாக

பங்கேற்ற சுற்றுலாப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வானது இந்தியா, ஜப்பான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 11 ஆசிய பசிபிக் நாடுகளில் சுற்றுலாப் பயணிகளிடம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு ஆண்டில் மட்டும் மூன்று முறை சுற்றுலாப் பயணம் செய்து, அடுத்த ஒரு ஆண்டில் மேலும் மூன்று சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள விரும்பும் 2,300 பேரிடம் இந்த ஆய்வில் கேட்கப்பட்டுள்ளது. கருத்துக் இவர்கள் 20 முதல் 45 வயது வரம்பு உடையவர்கள். இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 85 சதவிகிதத்தினர் வரையறுத்துக்கொள்ளும் தங்களை விஷயங்களில் சுற்றுலாப் பயணம் முக்கியமானது தெரிவித்துள்ளனர்.

எப்சம் புராபர்டீஸ் லிமிடெட்

CIN: L24231TN1987PLC014084 பதிவு அலுவலகம்: ''ரீஜன்சி ஹவுஸ்'', 2ஏ, 2வது தளம், 250/7, அண்ணா சாலை தேனாம்பேட்டை, சென்னை 600 006. Tel: 91 44 43021233 E-mail: epsomproperties@gmail.com

அறிவிப்பு

இதர அலுவல்களுக்கு இடையே. செபி (எல்ஓடிஆர்) விதிகள் 2015-ன் விதி 47ன்படி. 30 ஜூன், 2019ல் முடிந்த முதல் காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளை பரிசீலித்து, ஒப்புதல் அளிக்க கம்பெனி இயக்குளர்கள் குமுவின் கூட்டம் திங்கட்கிழமை, 22 ஜூலை, 2019 அன்று நடைபெறுகிறது என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது எப்சம் புராபர்டீஸ் லிமிடெட்டிற்காக

டாக்டர் சி. சிவகுமார் ரெட்டி நிர்வாக இயக்குனர் DIN: 00809776

PUBLIC NOTICE

My Clinet T,Baskar S/o.Thangaraj, No.28, Ragupathy Nagar 5th Street, Nanganallur, Chennai-600061 working in a private company as office Incharge, on 03.07.2019 he missed his bag at the Ambatur OT signal which has original sale deed in survey No.81 with an extent of 800 SqFt "SREE NAGAR" in Kattupakkam Village at Sriperambatur Taluk, Chengai MGR District within the District of south Madras Doc No.1765/1907 ir the name of K. Venkatramani and Power of attorney in the name of Krishnamoorthy in Doc.No.165/1996, could not be traced. It is requested that if any person has found or henceforth finds the abovesaid documents, he/she may kindly hand over the same to

T.Madhanagopal

Advocate No.46/2, Murugappa Street, Pursawalkkam Chennai-600007, Cell-9176142716

பொது அறிவிப்பு

துண்டாள் நகர் 2வது தெரு, மனை எண்.15, உள்ள மனை. ஆண்டாள் நகர் 2வது தெரு, மனை எண்.15, உள்ள மனை. 2) சர்வே எண்.72, சீனிவாசபுரம் கிராமம், 1200 சதுர அடி விஸ்தீரணமுள்ள சீனிவாசபுரம் 2வது தெருவில் அடங்கிய மனை 3) சர்வே எண்.482/2ஏ2_& 483/2பி1, மாங்காடு கிராமம், பாலாஜி

ஆண்டாள் நகர் மனைப்பிரிவில் மனை எண். 21 ஆகிய 3 சொத்துக்களும் எனது கட்சிக்காரர் (லேட்) திரு. மாணிக்கம் மனைவி திருமதி. எம். மரகதம் அவர்களுக்குச் சொந்தமானதாகும். மேற்படி சொத்துக்கள் தொடர்பான 3 கிரையப் பத்திரங்கள், அதாவது 1 எண் இணை சார்பதிவாளர் அலுவலகம், தென்சென்னையில் 2078/1991 எண் கிரைய பத்திரம், குன்றத்தூர் சார்பகிவாளர் அலுவலகக்கில் 2067/1994 எண் கிரையப் பக்கிரம் சாப்துவாள் அலுவல்கத்தில் 2007/1994 எண்டி மற்றும் குன்றத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 7826/2014 எண் கரையப் பத்திரம் ஆகிய 3 அசல் கிரையப் பத்திரங்களும் அவரிடமிருந்து

நாணாமல் போய்விட்டது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. ஆகவே மேற்படி பத்திரத்தை யாரேனும் கண்டெடுத்திருந்தாலும் அல்லது மேற்படி பத்திரத்தின் மூலமாக ஏதேனும் உரிமை கோரல்கர் இருந்தாலும், கண்டிப்பாக இந்த விளம்பரம் கண்ட 15 நாட்களுக்குள் னறுதாது இறற்கு கொள்கப்புக் கண்டிக்கா நேரடியாகவே எனக்கோ அல்லது திருமதி. மரகதம் அவர்களுக்கோ நேரடியாகவே எழுத்து மூலமோ தெரியப்படுத்த வேண்டும். 15 நாட்களுக்குப் பின்னா எழுத்து மூல்போ தொய்பபடுத்த வேண்டும். 15 நாடகளுக்குப் பின்ன பதிவு அலுவலகத்தலிருந்து சான்று செய்யப்பட்ட நகல் பெற்று அதன் மூலமாக மேற்படி சொத்தை விற்பனை செய்யவும் இதர காரியங்களை செய்து கொள்ளவும் திருமதி. மரகதம் அவர்களுக்கு உரிமை உண்டு என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

து. பாலகிருஷ்ணன் சீனிவாசன், வழக்கறிஞர் நெ.7 / 4, மன்னார்சாமி கோயில் தெரு ராயபுரம், சென்னை– 600 013 **ചരെപ്രേടി:** 9840844304

SI No.

Date: 10/07/2019

எண்/விவாம்

9390/2017

9391/2017

MUNOTH COMMUNICATION LIMITED

Read Office: "Munoth Centre". Suite No.48. 343, Triplicane High Road, Chennai-600005 CIN NO: L65991TN1984PLC010816

NOTICE TO MEMBERS

Notice is hereby given that 35th Annual General Meeting of the members of the company will be held at 10:15A Mon Wednesday, 7th August 2019 at Nahar Hall (South India Hire Purchase Association), Desabandhu Plaza, 1st Floor, 47, Whites Road, Royapettah, Chennai - 600 014. Annual Report along with Notice of Annual General Meeting has been sent individually to all shareholders of the Company. The same is also available on the website www.munothcommunication.com The following information with respect to the compliance of Rule 20(3) (v) of the Companies (Management and Administration) Rules, 2014 are as

with relevant Rules thereunder, the business to be transacted through electronic voting system and the company is providing the

The voting through electronic means will end on August 6, 2019

The voting shall not be allowed beyond the end of the voting time period i.e August 6, 2019 after 5:00 P M I.S.T

August 1, 2019 to August 7, 2019 (both days inclusive) for the

The Notice of the meeting has been displayed on the website of the Company i.e www.munothcommunication.com

Any grievance relating to evoting can be addressed to cs@munothcommunication.com or contact 044-28591190

> By order of the Board of Directors for Munoth Communication Limited

> > Managing Director

பெயர் மாற்றம்

நான், IMTHIYAS MOHAMED ALI, S/O, MOHAMED ALI, பிறந்த தேதி: 10/06/1967, (சொந்த மாவட்டம்: திருநெல்வேலி), எண்: 97/A, கக்கன் . சாலை, பாரதிபுரம், குரோம்பேட்டை சென்னை - 600 044, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி MOHAMED IMTHIYAS MOHAMED ALI என்று அழைக்கப்படுகிறேன்.

> **IMTHIYAS MOHAMED ALI** 4 வது கூடுதல்ங மாவட்ட

E.A.No. 1/2019 IN E.P.No.1/2018

O.S.No. 120/2011 1.B.டெரன்ஸ்,

2.D.அமலா டெரன்ஸ், ..மனுதாரர்கள்/ DHs எதிர் 1.S.சந்திரா

2.S.பூங்கொடி, 3.S.பரமேஸ்வரன், 4.S.பார்த்தசாரதி, நெ.13, 2 வது தெரு, வெங்கடேஷ்வரா நகர், மாதாவரம், சென்னை– 600 060. …எதிர்மனுதாரர்கள்/JDs அறிவிப்பு

அற'வபபு மேற்கண்ட மனுவில் மனுதாரர் /DH, எதிர்மனுதாரர்கள்/JDs ஆகிய தங்கள் மீது தாக்கல் செய்துள்ள இடைநிலை நிறைவேற்று மனு எண். E.A.No. 1/2019 in E.P.No. 1/2018 IN O.S.No. 120/2011 ഥത്വിബിൽ 4 ഥ எதிர்மனுதாரர் /JD ஆகிய தங்களின் ஆஜருக்காக வேண்டி வாய்தா ஆஜருக்காக வேண்டி வாய்தா வரும் 01.08.2019 அன்று போடப் பட்டுள்ளகு வரும் 01.08.2019 அன்று போடப் பட்டுள்ளது. எனவே அன்றைய தினம் மேற்படி நீதிமன்றத்தில் காலை 10.30 மணியளவில் தாங்கள் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமோ மேற்படி நீதிமன்றத்தில் ஆஜராகி தங்கள் ஆட்சேபணையை தெரிவித்துக் கொள்ள வேண்டியது, தவறும் பட்சத்தில் இம்மனுவின் மீது ஒரு த தீர்ப்பளிக்கப்படும் ்தலை பட்சமாக

A.அப்துல் ரோஃப் J.சகாயசீலன், K.அப்துல் ஓவைஸ் மனுதாரர்களின் வழக்கறிஞர் VII th Assistant Judge In The

City Civil Court At Chennai O.S.No. 3323 of 2018 M/s. Shree Aagarsen Steel Industries PVT. LTD

Being represented by its Director Mr. Pankaj Agarwal . Plaintiff VS No.65/10, Kamarajar Salai, M/s. Sakthivel Industries

Being represented by its sole proprietor Mr.Chandrasekhar lothi Raman, Mr. Sakthivel Industries.

Being represented by its sole proprietor Mr.Chandrasekhar Jothi Raman,

Whereas the above named Plaintiff filed O.S.No. 3323 of 2018 for recovery of Rs. 9,09 527.00 with Interest and cost of

You are hereby directed to enter your appearance in Court in person or through duly authorised counsel on or before 15.07.2019, the next date of the hearing in the case. Take notice that it you fail to make appearance as stated above, the Hon'ble Court shall pass necessary order according

to law in your absence.

Rajendra Prasand Tayal. Counsel for the Plaintiff

IN THE COURT OF I ASSISTANT CITY CIVIL
JUDGE AT MADRAS I.A.No.1 of 2019

O.S.No.5144 of 2015

M/s.Corporation Bank. Represented by its Branch Manager. Kilpauk Branch No.112 Choolai High Road.

Choolai, Chennai- 600 112 Petitioner/Plaintiff

Mr.E.Manoharan, Son of Mr.R.Elumalai, Block No.1415, O.C.F. Type - II Quarters. vadi, Chennai - 600 054.

& Others ... Respondents/Defendants 1.Mrs.P.Devi,

Wife of Late Mr.V.Paramasivam, No.1/123C, Arul Jothi Palayam, Puttrukoil, Melathur, Chennai- 600 069.

(4th Respondent) 2.Ms.P.Sivasangari, Daughter of Late Mr.V.Paramasivam No.1/123C, Arul Jothi Palayam, Puttrukoil, Melathur, Semengalam, Chennai- 600 069.

(5th Respondent) 3.Ms.P.Sivaranjani, Daughter of Late Mr.V.Paramasivam, No.1/123C, Arul Jothi Palayam, Puttrukoil, Melathur, Semengalam.

Chennai- 600 069. (6th Respondent) 4.Ms.P.Siva Priya, Daughter of Late Mr.V.Paramasivam,

No.1/123C, Arul Jothi Palayam, Puttrukoil, Melathur, Semengalam, Chennai- 600 069 (7th Respondent) ... Proposed Respondents/

Defendants 4 to 7
Please take notice that, the plaintiff had filed the above O.S.No. 5144 of 2015 pending before the Hon'ble I Assistant City Civil Judge at Madras for the recovery Rs.6.88,614.60p-towards the Housing Loan extended to all of you. The matter came up for hearing on 27.06.2019, where the Hon'ble Court was pleased to issue paper publication as against proposed Respondents 4 to 7, returnable by 15.07.2019. Please take further notice that,

you are asked to appear in person or though your counsel on the 15.07.2019 atl0.30 A.M before the Hon'ble I Assistant City Civil Judge Madras, Failing which the matter will be heard in your absence and necessary order would be passed.

E.VenkateshBabu S.Madhavan & Edger Wesley J.K.S. COUNSEL FOR PETITIONER/ PLAINTIFF

பெருநகர சென்னை மாநகராட்சி

ம.அ.4.ந.க.எண்.பி3/7126/2019

e-ஒப்பந்தப்புள்ளிகள்

மண்டலம் - 4ல் 1 பணிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் / மண்டவ

அலுவலா் – 4 அவா்களால் ஒப்பந்தம் வரவேற்கப்படுகின்றன. மண்டலம் 4, பகுதி - 9, வார்டு - 37ல் முல்லை நகர் கால்பந்த மைதானத்தை மேம்படுத்தும் பணி – பணிக்கான மதிப்பு ரூ.**29.03** இலட்சப்

ஒப்பந்ததாரா்கள் <u>https://tntenders.gov.in</u> என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம். ஒப்ப நாள் மற்றும் நேரம் - 26.07.2019 அன்று காலை 3.00 மணி. ஒப்பம் திறக்கப்படும் நாள் மற்றும் நேரம் 26.07.2019 அன்று 3.30 மணிக்குள் ஒப்பந்தங்கள் திறக்கப்படும்.

நை.ம. தொ. இ/2333/ஒப்பந்தப்புள்ளி/2019 **மாவட்ட வருவாய் அலுவலர் / மண்டல அலுவலர் -** 4

சென்னை உயர்நீதிமன்றம் (உயில் மற்றும் உயில் இல்லாத வழக்கு பற்றிய ஆள்வரை) **் முதலேற்பு மனு எண். 958/2017** இந்திய வாரிசுரிமைச் சட்டம் XXXIX/1925

உயில் சொத்துக்கள் தொடர்பான மனு

...மனுதார

உதவி பதிவாள

, உயர்நீதிமன்று உயர்நீதிமன்று

முதலேற்பு பிரிவு– :

K.G.சுபாஷ், த/பெ.(லேட்) K. கோபாலன் நெ.49/2, திருவேங்கட நாயக்கன் தெரு, புதுப்பேட்டை, சென்னை–600 002

1) திருமதி சங்கரியம்மாள், க/பெ.(லேட்) K. கோபாலன் நெ.49/2, திருவேங்கட நாயக்கன் தெரு,

புதுப்பேட்டை, சென்னை–600 002 2) ஷாஜி, த/பெ.(லேட்) K. கோபாலன் K.G.S. பவன், கிருஷ்ணாபுரம் கிராமம், கப்பிள் மேக்கு மூறி, கார்த்திகாபள்ளி தாலுக்கா, காயங்குளம் (கிருஷ்ணாபுரம்), துணை மாவட்டம், ஆலப்புழா மாவட்டம், கேரளா மாநிலம்

...எதிர்மனுதாரர்கள் தங்களுக்கு தக்கதெனக் கருதினால் நீதிமன்றத்தில் நிர்வாசு சான்றிது வழங்கப்படுவதற்கு முன்பு, சென்னை உயர்நீதிமன்றம் மாஸ்ட எதுள்ளப்படுவதற்கு முன்பு, என்னைகள் உயாத்துவற்ப பால்ட்ட கோர்ட்டில் 09.08.2019 அன்று 10.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது இம்மனு பற்றி யாருக்கேனும் ஆட்சேபணை இருந்தால் மேற்படி கோர்ட்டில் மேற்குறிப்பிட்டுள்ள தேதியில் ஆஜராகி ஆட்சேபணையைத் தெரிவித்துக் கொள்ளுமாறு இதன் மூலம் அறிவிக்கப்படுகிறார்கள். 2019ம் ஆண்டு ஜூலை மாதம் 8ம் தேதி சென்னையில் கையொப்பமிடப்பட்டது.

R. தஞ்சன், R.D. செல்வராஜ் E. கந்தன்,

நெ. 264, புதிய கூடுதல் வழக்கறிஞர்கள் அறை, சன்னை உயர்நீதிமன்ற வளாகம் சென்னை-600 104

<mark>அ</mark>ரணி நகராட்சி

மூன்ற ஆண்டு காலத்திற்கு குத்தகை முன் ஏலம் கிளம்பரம் மற்றும் இரண்டு காலத்திற்கு குத்தகை முன் ஏலம் கிளம்பரம் மற்றும் இரண்டு காலத்திற்கு குத்தகை முன் ஏலம் கிளம்பரம் மற்றும் அற்றும் அறிம் கட்டுப்படும் அற்றும் அறிம் கட்டுப்படும் அற்றும் அறிம் கட்டுப்படும் வரித் தொள்ளலாம். முற்றும் அறிம் அறிம

முன் எல விளம்பாம்

	•			
61.51600Î	ஏல விவரம்	ஏல பொறுப்பு தொகை ரூ. (ஒரு கடைக்கு)	சொத்து சான்றிதழ் ரூ. (01.01.2018-பிறகு பெறப்பட்டிருக்- கப்பட வேண்டும்)	தாசில்தாரிடமிருந்து சால்வன்சி பெறாதவர்கள் செலுத்த வேண்டிய பொறுப்புத் தொகை-ரூ
1	புதிய பேரூந்து நிலைய கடைகள் இரண்டு (புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து மார்கெட் உள் செல்லும் வழி)	300000	500000	500000
2	பழைய மார்கெட் கட்டிடம் முன்புற வழியில் இரண்டு கடைகள்	300000	500000	500000
1	என்.1441/அ3/2019, நாள்-09.07.2019 ஆ.என்.067/செ.ம.தொ.அ./2019, தி.மலை,09.07.2019		ஆ ஆரண்	ணயாளர், 11 நகராட்சி

சென்னை உயர்நீதிமன்றம் (உயில் மற்றும் உயில் இல்லாத வழக்கு பற்றிய ஆள்வரை) முதலேற்பு மனு எண். 37/2019 இந்திய வாரிசுரிமைச் சட்டம் XXXIX/1925

தொடர்பான மனுவில் 15.12.2015 அன்று இறந்து போன A. மகாதேவன் அவர்களின் பணிப்பயன்கள் தொடர்பான மன வாரிசுரிமை கோரும் மன

/ி.மஞ்சுளா, க/பெ. A. மகாதேவன் (லேட்) நெ.43, பிடாரி கோவில் தெரு,

1) M. சுகந்தி, த/பெ. A. மகாதேவன் (லேட்) நெ.43, பிடாரி கோவில் தெரு, மண்ணடி, சென்னை–600 oc

2) மாரியம்மாள், நெ.30, மாடல் சந்து,

. . எதிர்மனுதாரர்கள்தாயனுதாராகள் சென்னை–600 001, ஏழுகிணறு, மங்கம்மாள் தெரு, நெ.6ல் வசித்து வந்தவரும் 15.12.2015 அன்று இறந்து போனவருமான திரு A. மகாதேவன் (லேட்) அவர்களின் பணிப்பயன்களில் ஏதேனும் பாத்தியதை கோருகின்ற அனைவரும் தங்களுக்கு தக்கதெனக் கருதினால் நீதிமன்றத்தில் நிர்வாகச் சான்றிதழ் வழங்கப்படுவதற்கு முன்பு, சென்னை உயர்நீதிமன்றம் மாஸ்டர் கோர்ட்டில் 13.08.2019 அன்று 10.30 மணிக்கு

விசாரணைக்கு வருகிறது. இம்மனு பற்றி யாருக்கேனும் ஆட்சேபணை இருந்தால் மேற்படி கோர்ட்டில் மேற்குறிப்பிட்டுள்ள தேதியில் ஆஜராகி ஆட்சேபணையைத் தெரிவித்துக் கொள்ளுமாறு இதன் மூலம அறிவிக்கப்படுகிறார்கள் 2019ம் ஆண்டு ஜூலை மாதம் 3ம் தேதி சென்னையில் து. ... கையொப்பமிட்டது.

S. சரவணக்குமார், T. கதிர்வேல், மனுதாரரின் வழக்கறிஞர்கள் நெ.186, 2வது தெரு, இந்திரா காந்தி நகர், ண்டையார்பேட்டை . சென்னை– 81

உகவி பகிவாள முதலேற்பு பிரிவு– உயர்நீதிமன்ற

...மனுதார

NOTICE TO SHAREHOLDERS [For Transfer of Equity Shares to Investor Education & Protection Fund]

This Notice is published pursuant to the provisions of the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 notified by the Ministry of Corporate Affairs effective September 7, 2016 and amendments made thereto (referred to as "the

The Rules, amongst other matters, contain provisions for transfer of all shares in respect of which dividend has remained unclaimed by the shareholders for seven consecutive years or more in the name of Investor Education and Protection Fund (IEPF) Authority.

The Company has already sent individual communication to the concerned shareholder at their registered address who have not claimed their dividend for more than last Seven Consecutive Years since the FY 2011-12. The Company has uploaded details of such shareholders whose dividend(s) are lying Un-Claimed for Seven Consecutive Years and whose shares are due for transfer to IEPF Authority, on its website at www.sivanandha.com. Shareholders are requested to verify the details of Un-Claimed Dividends for the Year 2011 and the shares liable to be transferred to IEPF Authority, The Company has transferred the Dividend which remained Un-Claimed for the FY 2010-11. Shareholders may note that the Unclaimed dividend including all the future benefits accruing on such shares, if any, can be claimed back from IEPF Authority after following the procedure prescribed under the Rules. And No Claim shall however, lay against the Company in respect of the said Un-Claimed

In case the Company does not receive any communication from the concerned shareholders for claiming the Un-Claimed dividend for the FY 2011-12, on or before 15th of September 2019, the Company shall transfer these shares to IEPF Suspense Account as per procedure stipulated in the Rules, without further notice.

In case the shareholders have any queries on the subject matter, they may contact the Company's Registrar and Transfer Agent at M/s. S.K.D.C. Consultants Limited, "Kanapathy Towers", 3rd Floor, 1391/A-1, Sathy Road, Ganapathy, Coimbatore - 641006. Phone: 91 - 422 - 4958995. 2539835-36 (Email: info@skdc-consultants.com).

For Sivanandha Pipe Fittings Limited

P. Venkatesan

Place : Chennai Chairman & Managing Director Date: 11.07.2019

சொத்துக்களை விற்பதன் மூலம் பெறப்படும் தொகை இந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள தொகைக்கு ஈடான வகையில் இல்லாதபட்சத்தில், மீதி தொகையை தனிப்பட்ட முறையில் உங்களிடமிருந்து பெறுவதற்கு சட்ட ரீதியான நடவடிக்கைகளை எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் மேற்கொள்ளும் என்பதை இதன் மூலம் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்.

உத்தரவாத ஆஸ்திகளை சுவாதீனம் செய்தல் மற்றும் விற்றல் தொடர்பாக ஏற்படும் செலவினங்களுக்கு நீங்களே பொறுப்பேற்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தேதி: 14.06.2019

அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட்

Particulars In term of Section 108 of the Companies Act, 2013 read together

The date of complete of dispatch of Notices is July 10, 2019 The voting through electronic means will commence from August 4, 2019 at 9:00 AM I.S.T

Pursuant to Section 154 of the Companies Act, 1956 and Section 91 of the Companies Act, 2013 and the applicable provisions of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the notice is hereby given that Register of members and Share transfer books will remain closed from

Jaswant Munoth

தெரு, வைத்திக்குப்பம், புதுவை மாநிலம். ..மனுதாரர் எதிர் வருவாய் வட்டாட்சியல் கடலூர், …எதிர்மனுதாரர் அ**றிவிப்பு** மனுதாரர் சந்திரன் என்பவர் கட<u>ந்</u>த 08.06.1967 அன்று கடலூர் வட்டம், பச்சையாங்குப்பம், சொத்திக்குப்பம், நடுத்தெரு என்ற விலாசத்தில் தனபால் – தேனம்மாள் தம்பதியருக்கு 5 வது ஆண் குழந்தையாக பிறந்ததை

எகிர்மனகாரர் அலுவலகத்தில் பதிவு செய்து பிறப்புச் சான்றிதழ் உத்திரவிடக்கோரி செய்யப்பட்ட மனு எவருக்கேனும் ஆட்சேபணை இருந்தால் நாட்களுக்குள் கட்லூர் வருவாய் அலுவலகத்தில் வட்டாட்சியர் நேரில் அது பலேத்துல் ப 10.30 மணிக்கு தெரிவித்துக்கொள்ள ஆஜராகி வேண் பண்டியது**.** தவறும் பட்சத்தில் மனுதாரருக்கு ஒருதலைப்பட்சமாக மேற்படி மனு தீர்மானிக்கப்படும் என இதன் மூலம்

மனுதாரர்

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS (Civil Appellate Jurisdiction) A.S.No.169 of 2017 R.Palanisubramanian,

Virugambakkam Chennai - 600 092. .. Appellant

(India) Limited, (Earlier known as Trans Plastic (India) Limited), (India) Limited), Rep. herein by its Managing Director, T.A. Rathod, No.17, Tiger Varadhachari 1st Street, Kalashetra Colony,

1.M/s.Trans Medica

Besant Nagar, Chennai - 600 090. 2.Mr.R.Ramasubramanian, S/o.B.M.Ramalingam, No.78, Kalashetra Road, Thiruvanmiyur Chennai - 600 041.

.. Respondents Please take notice that in the above A.S.No.169 of 2017 filed against both you for challenging the judgment and decree passed by the Learned VII Additional City Civil Judge at Chennai dated 02.06.2016, the Hon'ble court was ordered paper publication to you to appear before the Hon'ble court when the above AS listed for hearing, failing which the matter will be heard in your absence and set exparte

M/s.WARAON & SAI RAMS
COUNSEL FOR APPELLANT

மற்றும் உட்கோட்ட நடுவர் மதுராந்தகம் ந.க.எண்.1144/2019/அ5 நிருமதி. அஞ்சலை

வருவாய் கோட்டாட்சியர்

க/பெ.ஆறுமுகம் (லேட்). –மனுதார

அறிவிப்பு மனுதாரர் தன் மகள் திருமதி சௌந்தரி, த/பெ.ஆறுமுகம் (லேட்). நைனார்குப்பம் கிராமம், செய்யூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் என்ற விலாசத்தில் 31.01.2011 தேதியில் இறந்ததை உரிய அலுவலகத்தில் பதிவு செய்ய தவறியதால் தற்போது மேற்படி இறப்பினை பதிவு கொள்ளுமாறு செய்து மனுதாரருக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்துள்ள மனுவின் _ பேரில் எவருக்கேனும் ஆட்சேபணை இருப்பின் ஆட்சேபணையை தங்கள் மேற்படி 15 நாட்களுக்குள் வருவாய் கோட்டாட்சியரிடம்

மூலமாக

தெரிவத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்படுகிறது. K.Chandran வழக்கறிஞர்

ஆஜராகிக்

சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்ட நிர்வாக நடுவர் நீதிமன்றம், கள்ளக்குறிச்சி. பி.இ.சி.ப.வ.எண்:அ6/271/2019 ரபேல்.த/பெ.ஆரோக்கியம், வடபொன்பரப்பி கிராமம்,

சங்கராபுரம் வட்டம் மனுதாரர்.

...../அறிவிப்பு/..... மனுதாரர் ரபேல் என்கிற நான், எனது தந்தை ஆரோக்கியம் என்பவர் வடபொன்பரப்பி கிராமத்தில் 25/03/1993 ல் இறந்தார் என்பதை கவனக் குறைவாக பதிவு செய்யாமல் இருந்து விட்டபடி யால், மேற்படி எனது தந்தை ஆரோக்கியம் என்பவரின் இறப்பு சான்று வாரிசு சான்று பட்டா மாற்றத்திற்கு தேவைப்படுவதால் மேற்படி எனது தந்தை ஆரோக்கியம் என்பவரின் இறப்பு சான்று கேட்டு மேற்படி நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளேன். இம்மனுவின் மேற்படி நீதிமன் கொடுத்துள்ளேன். தொடுத்துள்ளோன். ஆய்பதுவின் மீது எவருக்கேனும் ஆட்சேபனை இருப்பின் மேற்படி நீதிமன்றத்தில் நேரிலோ அல்லது எழுத்து மூலமோ ஆஜராகி தங்களது ஆட்சேபனை களை இந்த விளம்பரம் வெளியான 15 நாட்களுக்குள் தெரிவித்துக் கொள்ள வேண்டும். தவறினால் எனது மனுவின் மீது எவ்வித ஆட்சேபனையும் இல்லை என மேற்படி நீதிமன்றத்தால் ஒரு தலைபட்சமாக சான்று வழங்க உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பதை அறியவும்.

ஆ.ரபேல்.

IOB focus on recovery, improving margins, eyes on profit this fiscal

Indian Overseas Bank (IOB) will be strengthening its turnaround plan by adding a few more focus areas to the strategy in order to turn profitable this year.

Indian Overseas Bank held its 19th Annual General Meeting of the shareholders of the Bank at Narada Gana Sabha, Chennai on 10.07.2019.

At the meeting, the Bank obtained the approval of the shareholders for the Audited Accounts of the Bank for the year ended 31st March 2019, for issue of upto 300 crore equity shares to the 45.70 crore equity shares to employees under ESPS.

Karnam Sekar, Managing Director & CEO. expressed the hope that with various initiatives taken by the Bank, the come out of PCA in the said. current year.

Chennai, July 11: took charge as the Managing Director and CEO of IOB on July 1, said on Tuesday that the bank is carrying forward the initiatives taken by his predecessor R Subramaniakumar as part of the turnaround strategy.

> However, Sekar would lend a special focus on three areas to turn profitable and to come out of the Reserve Bank of India's (RBI) Prompt Corrective Action (PCA) framework.

The bank will focus on improving its net interest income (NII) and net interest margin this year. "Our NII has been stagpublic and issue of upto nant and it is also one of the lowest as we have not been able to grow the book in the last four to five years due to restrictions as part of PCA. We will try to grow advances in areas such as housing Bank should be able to and jewellery loans," he

Also, the bank will fo-Karnam Sekar, who cus on improving CASA

NOTICE TO SHAREHOLDERS

[For Transfer of Equity Shares to Investor Education & Protection Fund]

This Notice is published pursuant to the provisions of the Investor

Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and

Refund) Rules, 2016 notified by the Ministry of Corporate Affairs effective

September 7, 2016 and amendments made thereto (referred to as "the

The Rules, amongst other matters, contain provisions for transfer of all

shares in respect of which dividend has remained unclaimed by the

shareholders for seven consecutive years or more in the name of Investor

The Company has already sent individual communication to the

concerned shareholder at their registered address who have not claimed

their dividend for more than last Seven Consecutive Years since the FY

2011-12. The Company has uploaded details of such shareholders whose

dividend(s) are lying Un-Claimed for Seven Consecutive Years and whose

shares are due for transfer to IEPF Authority, on its website at www.sivanandha.com. Shareholders are requested to verify the details

of Un-Claimed Dividends for the Year 2011 and the shares liable to be

transferred to IEPF Authority, The Company has transferred the Dividend which remained Un-Claimed for the FY 2010-11. Shareholders may note

that the Unclaimed dividend including all the future benefits accruing on

such shares, if any, can be claimed back from IEPF Authority after

following the procedure prescribed under the Rules. And No Claim shall,

however, lay against the Company in respect of the said Un-Claimed

In case the Company does not receive any communication from the

concerned shareholders for claiming the Un-Claimed dividend for the FY

2011-12, on or before 15th of September 2019, the Company shall

transfer these shares to IEPF Suspense Account as per procedure

In case the shareholders have any queries on the subject matter, they may contact the Company's Registrar and Transfer Agent at M/s. S.K.D.C.

Consultants Limited, "Kanapathy Towers", 3rd Floor, 1391/A-1, Sathy

Road, Ganapathy, Coimbatore - 641006. Phone: 91 - 422 - 4958995,

Education and Protection Fund (IEPF) Authority.

stipulated in the Rules, without further notice.

2539835-36 (Email: info@skdc-consultants.com).

Place : Chennai

Date: 11.07.2019



Karnam Sekar, Managing Director & CEO,

percentage as it is lagging behind public sector banks' growth level."We need to catch up and improve so that our NIM also improves. With growth in NII and NIM, we hope to improve the operating profit and then we hope to report net profit this year," he added.

Sekar said the bank's sale to asset reconstruction companies (ARCs) was lower in 2018-19 compared with that in previous years. This year, IOB will push more sales to ARCs. Also, the bank will give a stronger push for higher one-time settlements (OTS). All these initiatives are aimed at reducing the net NPA of the bank which stands now at about 11 per cent.

ONGC installs **RO** desalination Plants in Ramnad

Ramanathapuram, July 11: As part of its Corporate Social Responsibility (CSR), ONGC - Cauvery Basin, Chennai is installing Reverse Osmosis (RO) Desalination Plants in Seven (07) drought affected villages of Ramanathapuram District, which are vulnerable to

drinking water crises.

In the first phase, two plants at S.P. Pattinam and Kolunthurai Villages were inaugurated by K Veera Raghava Rao, IAS, District Collector. Ramanathapuram, in a function organised at S.P.Pattinam Village on July 9, 2019 in the presence of senior officials of ONGC and District Administration. This project inauguration forms part of the ongoing Swachhta Fortnight being observed by ONGC from July 1 -15, 2019. Installation of the Plants in the remaining Five (05) villages are under fast-track progress and would be commissioned soon.

The RO Plant Project covering 7 villages, fully



ONGC's CSR initiative being launched by district collector K Veera Raghava Rao. funded by ONGC at a fication of available saline (Thiruvadanai Block),

cost of Rs. 96.11 Lakhs, is being implemented by District Administration through Central Salt and Marine Chemical Institute, Gujarat, an agency under CSIR, Ministry of Science & Technology, Govt. of India. By puri-

water through installation of these desalination RO Plants, District Administration would be able to supply potable water to the villagers. The villages covered under this project are:

Vennatoor (Ram-

anathapuram Block) Pothikulam (Kadaladi Block)

Kolunthurai (Mudukulathur Block) Regunathapuram

(Thirupullani Block)

(Thirupullani Block)

Landai (Thirupullani Block)In the last 5 years, ONGC-Cauvery Basin, Chennai has spent Rs.280.81 Lakhs under various CSR Initiatives in Kanjirankudi Ramanathapuram District.

Bharat Axa registers profits, premium surges 29%

Bharti AXA General Insurance, a joint venture between Bharti Enterprises, one of India's leading business groups, and AXA, one of the world's largest insurance companies, today said the company has registered its maiden full-year profitability in the financial year 2018-19 with a robust 29 per cent growth ahead of the industry growth rate. The company recorded an increase of 29 per cent

in its Gross Written Premium (GWP) to Rs. 2,285 crore in the financial year 2018-19 from Rs. 1,772 crore in 2017-18. The growth is driven across all product segments and all channels of distribution.

LIC HOUSING FINANCE LIMITED

"Harrington Chambers", No.30/1A, Block-C,

Abdul Razack 1st Street, Saidapet, Chennai - 600 015

DEMAND NOTICE

KUNDATHUR MAIN ROAD. KERUGAMBAKKAM

Mr SRITHARAN K NO. 1/199, B.U.J.S TOWERS

SUCCESS PACKING INDUSTRIES NO. 1/33 A2, MANGADU ROAD

MOULIVAKKAM CHENNAI 600 116

CHENNAI 600 122

Mr. SRITHARAN K

SECURITY INTEREST ORDINANCE, 2002

Chennai, July 11: It achieved healthy top line performance against an overall industry growth of 12.9 per cent and private sector growth of 25 per cent in the financial year ended March 31, 2019.

Strong premium growth at more than double of industry growth helped the company post a net profit of Rs 3 crore in the financial year ending March 31, 2019, against a loss of Rs. 92.6 crore during 2017-18.

"We will continue to focus on channel and segment diversification, productivity and prudent expense management to drive growth in years to come," said Sanjeev Srinivasan, Managing Director and Chief Executive Officer, Bharti AXA General Insurance.



MUNOTH COMMUNICATION LIMITED

Regd Office: "Munoth Centre", Suite No.48, 343, Triplicane High Road, Chennai-600005 CIN NO: L65991TN1984PLC010816

NOTICE TO MEMBERS

Notice is hereby given that 35th Annual General Meeting of the membe of the company will be held at 10:15 A.M on Wednesday, 7th August 2019 at Nahar Hall (South India Hire Purchase Association), Desaba Plaza, 1st Floor, 47, Whites Road, Royapettah, Chennai - 600 014 Annual Report along with Notice of Annual General Meeting has been sent individually to all shareholders of the Company. The same is also available on the website www.munothcommunication.com

The following information with respect to the compliance of Rule 20(3) (v) of the Companies (Management and Administration) Rules, 2014 are as

Particulars

- In term of Section 108 of the Companies Act, 2013 read together with relevant Rules thereunder, the business to be transacted through electronic voting system and the company is providing the
- The date of complete of dispatch of Notices is July 10, 2019 The voting through electronic means will commence from August 4, 2019 at 9:00 AM I.S.T
- The voting through electronic means will end on August 6, 2019
- The voting shall not be allowed beyond the end of the voting time period i.e August 6, 2019 after 5:00 P M I.S.T
- Pursuant to Section 154 of the Companies Act, 1956 and Section 91 of the Companies Act, 2013 and the applicable provisions of the SEBI (Listing Obligations and Disclosure Requirements Regulations, 2015, the notice is hereby given that Register of members and Share transfer books will remain closed from August 1, 2019 to August 7, 2019 (both days inclusive) for the purpose of AGM
- The Notice of the meeting has been displayed on the website of
- Any grievance relating to evoting can be addressed to cs@munothcommunication.comorcontact044-28591190

By order of the Board of Directors

Place : Chenna

Jaswant Munoth Managing Director

511700000341

of you and issued the loan offer letter dated 08/02/2016, mentioning the terms and conditions of the loan, which was also accepted by you as pe Loan Account No.

As you are aware, the Company had sanctioned a Housing Loan to First

RECONSTRUCTION OF FINANCIAL ASSETS AND ENFORCEMENT OF

Amount disbursed

As a security for the repayment of the said loan to M/s. LIC Housing Finance Limited, you executed the necessary loan documents and agreed to create mortgage by deposit of title deeds over the property detailed

ALL THAT PIECE AND PARCEL OF VACANT HOUSE SITE, BEARING PLOT NO. 12, OF 'SRI AMBAL NAGAR ANNEXE', COMPRISED IN SURVEY NO.43, SITUATED IN KOVUR VILLAGE, SRIPERUMBUDUR TALUK, KANCHEEPURAM DIDTRICT, TO AN EXTENT OF 1803 SQ. FT., AND PROPERTY BOUNDED ON THE NORTH BY: SURVEY NO.16, SOUTH BY: 20 FEET ROAD, EAST BY: KOVUR HOUSING PLOTS & WEST BY: PROPERTY SOLD BY BALASUNDARA MUDALIAR AND OTHERS, SITUATED WITHIN THE REGISTRATION DISTRICT OF CHENNAL SOUTH AND SUB REGISTRATION DISTRICT OF

Herein after referred to as "the secured asset"

The loan availed by you is payable with interest at the rate of 9.7%, pe annum with Monthly rests. You have also agreed to pay additional interest, as applicable from time to time, in case you have committed irregularities/ defaults in repayment of the loan. As agreed upon, you are liable to pay the additional interest

We regret to note that you have committed defaults in the repayment of loans and committed serious irregularities in the repayment of Equated Monthly Installments and as on today your loan is classified under NPA

As on date, you are liable to pay an amount of Rs. 15,05,825.23/- (RUPEES FIFTEEN LAKHS FIVE THOUSAND EIGHT HUNDRED AND TWENTY **FIVE AND PAISE TWENTY THREE ONLY)** As a security for the repayment of the loan to M/s. LIC HOUSING FINANCE

LTD you have agreed to create an equitable mortgage by deposit of the following title deeds:

Doc No / Year Nature of Document Executed By In favor of SALE DEED Mr. V.S Damodarachari MODT Mr. K. SRITHARAN M/s. LIC HOUSING FINANCE LTD..

Rs. 15.05.825.23/- (RUPEES FIFTEEN LAKHS FIVE THOUSAND EIGHT HUNDRED AND TWENTY FIVE AND PAISE TWENTY THREE ONLY) within 60 days from the date of this notice along with future interest at contractual rate from 14/06/2019 till date of payment, failing which the company shall take over the possession of secured asset mortgaged to us under the power conferred under The Securitization& Reconstruction of Financia Assets and Enforcement of Security Interest Act, 2002 and pursuant to notification by Government of India and notified in Extra-Ordinary gazette dated 10.11.2003 wherein the LIC HOUSING FINANCE LTD is empowered to take possession of the secured assets including the right to transfer by way of lease, assignment of sale, take over the management of the secured assets, appoint any person to manage the secured asset after its takeover and require by notice in writing any person who has acquired any of the secured assets from you and from whom any money is due or may become due to you and to pay the same to the LIC Housing Finance Ltd for adjusting towards the loan account

In terms of Sec. 13 (13) of the Act, you are prohibited from transferring either by way of sale, lease or otherwise any of the secured assets without prior consent of the LIC Housing Finance Ltd.

You may also take notice that in case the amount realized through sale of property is not sufficient to satisfy the claim made in this Notice, LIC Housing Finance Ltd. is entitled to recover the balance from you personally as per law

Also take notice that all the expenditure incurred in taking possession and sale of the secured asset shall have to be borne by you onl

Date: 13.06.2019

LIC HOUSING FINANCE LIMITED

"Harrington Chambers", No.30/1A, Block-C,

Abdul Razack 1st Street, Saidapet, Chennai - 600 015

DEMAND NOTICE

Mrs DHANALAKSHMI P MR. POTTAM MAHESH

#266B, TYPE II QUARTERS, BLOCK 5, NEYVELI 607 803

Re: DEMAND NOTICE UNDER SEC 13 (2) OF SECURITISATION &

RECONSTRUCTION OF FINANCIAL ASSETS AND ENFORCEMENT OF SECURITY INTEREST ORDINANCE, 2002

As you are aware, the Company had sanctioned a Housing Loan to First and Second of you and issued the loan offer letter dated 30/10/2012 mentioning the terms and conditions of the loan, which was also accepted by both of you as per details given below

oan Account No. :- 510300002874 Amount disbursed

:- Rs. 12,00,000 /-

As a security for the repayment of the said loan to M/s. LIC Housing nance Limited, you executed the necessary loan documents and agreed to create mortgage by deposit of title deeds over the property detailed

ALL THAT PIECE AND PARCEL OF FLAT NO. 402, IN THE FOURTH FLOOR OF THE BUILDING CALLED 'ROCKFORT', WITH UDS OF 505 SQ. FT., MEASURING AN EXTENT OF 1175 SQ. FT., INCLUSIVE OF ONE CAR PARK IN THE PROJECT P DOT G EXPRESS' OUT OF THE TOTAL EXTENT OF 101,167 SQ. FT., COMPRISED IN SURVEY NOS. 124/1B (NEW SURVEY NO. 124/1B1 AS PER PATTA NO. 5289) MEASURING ABOUT 77 CENTS, 124/2A MEASURING ABOUT 97 CENTS & 124/2B MEASURING ABOUT 97 CENTS OF KUNDRATHUR VILLAGE AND BEING BOUNDED ON THE NORTH BY: 30 FEET ROAD, O.S.R LAND AREA & PROPERTY BELONGING TO Mr. A.E. BALASUBRAMANIAN & OTHERS (S.No.123), SOUTH BY: Mr. SAMPATH & RAJENDRA CHORDIA (S.No. 465 & 509), EAST BY: LAND BELONGING TO Mr. N.A. BALASUNDARAM & OTHERS (S.No. 509) & WEST BY: VISHAL NAGAR LAYOUT, LYING WITHIN THE SUB REGISTRATION DISTRICT OF KUNDRATHUR & REGISTRATION DISTRICT OF CHENNAL SOUTH

Herein after referred to as "the secured asset"

The loan availed by you is payable with interest at the rate of 9.7%, per annum with Monthly rests. You have also agreed to pay additional interest as applicable from time to time, in case you have committed irregularities/ defaults in repayment of the loan. As agreed upon, you are liable to pay

We regret to note that you have committed defaults in the repayment of loans and committed serious irregularities in the repayment of Equated Installments and as on today your loan is classified under NPA

As on date, you are liable to pay an amount of Rs.9,02,212.24/- (RUPEES NINE LAKHS TWO THOUSAND TWO HUNDRED AND TWELVE AND

PAISE TWENTY FOUR ONLY) As a security for the repayment of the loan to M/s. LIC HOUSING FINANCE

LTD you have agreed to create an equitable mortgage by deposit of the following title deeds:

Nature of Document	Executed By	In favor of	Doc No / Year
SALE DEED	Mrs. S. UMA & Mrs. M. PONI	Mrs. Dhanalakshmi m	9282/2011
MEMORANDUM OF AGREEMENT	M/s.PDOT G PROJECTS REP.BY Mr. PRABHAKAR REDDY P.G	Mrs. Dhanalakshmi p	28-12-2011

We hereby call upon you jointly and severally to pay the aforesaid amount of Rs.9,02,212.24/- (RUPEES NINE LAKHS TWO THOUSAND TWO HUNDRED AND TWELVE AND PAISE TWENTY FOUR ONLY) within 60 days from the date of this notice along with future interest at contractual rate from 15/06/2019 till date of payment, failing which the company shall take over the possessio of secured asset mortgaged to us under the power conferred under The Securitization& Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 and pursuant to notification by Government of India and notified in Extra-Ordinary gazette dated 10.11.2003 wherein the LIC HOUSING FINANCE LTD is empowered to take possession of the secured assets including the right to transfer by way of lease, assignment of sale, take over the management of the secured assets, appoint any person to manage the secured asset after its takeover and require by notice in writing any person who has acquired any of the secured assets from you and from whom any money is due or may become due to you and to pay the same to the LIC Housing Finance Ltd. for adjusting towards the loan account.

In terms of Sec. 13 (13) of the Act, you are prohibited from transferring eithe by way of sale, lease or otherwise any of the secured assets without prior consent of the LIC Housing Finance Ltd.

You may also take notice that in case the amount realized through sale of property is not sufficient to satisfy the claim made in this Notice. LIC Housing inance Ltd. is entitled to recover the balance from you personally as per law Also take notice that all the expenditure incurred in taking possession and sale

Date: 14.06.2019 **Authorised Office** LIC Housing Finance Ltd Place: Chennai

TRINITY MIRROR

વાષ્ટ્રહોકિક

Chairman & Managing Director

For Sivanandha Pipe Fittings Limited

P. Venkatesan

ூரு நாட்கள் இலவச திறன் மேம்பாடு, சிறு∕குறு/ கீராமியத் தொழல் கடனுதவிகள், மானியம் குறித்த மாபெரும் பயிற்சி முகாம்

நாள் :

27 மற்றும் 28 **ஐ6்லை** 2019 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை

இடம் :

JSS (Jan Shikshan Sasthan) மக்கள் கல்வி நிறுவன அரங்கம், நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் எதிரே, சென்னை – 94.

போன் : 23745219

வேலை பெற, பயிற்சி பெற்று தொழில்/வணிகம் தொடங்க விரும்பும் ஆண்/பெண்கள் எவரும் கலந்து கொண்டு பயன் பெறலாம். கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் பதிவு செய்து நேரம் பெற்றுக் கொண்டு வர வேண்டும்

* மத்திய/மாநில அரசின் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டங்கள் எவை? * லாபகரமான தொழில்கள் தொடங்க அரசு தரும் கடன்/ மானியங்கள் எவை? * மார்க்கெட்டிங்/ ஏற்றுமதி - இறக்குமதி செய்வது எப்படி என திறன், தொழில், வங்கி ஆலோசகர்கள் இலவச பயிற்சி வழங்குவார்கள்.

நடத்துவோா்:

மக்கள் கல்வி நிறுவனம், மனிதவள மேம்பாட்டுத்துறை 6, நெல்சன் மாணிக்கம் சாலை (சிக்னல்/பாலம் அருகே)

சூளைமேடு, சென்னை - 600 094. போன் : 2374 5219 பதிவு பெற : **இரா. தங்கவேல் - 94449 39853**

இணைந்து நடத்துவோர்: **-**தமிழ்நாடு சிறு, குறு மற்றும் கிராமியத் தொழில் முனைவோர்கள் சங்கம்,

சென்னை - 600 029, **எம். ஞானசேகர்** - செயலாளர் **95662 53929** உலகளாவிய தமிழ் ஆடிட்டர்கள் மற்றும் நிதி வல்லுநர்கள் கூட்டமைப்பு சென்னை - 14, CA.A. **ஜான் மோரிஸ்** - ஒருங்கிணைப்பாளர் **94440 40332** தொழில் நண்பன், தொழில் வணிக மாத இதழ் சென்னை - 600 006 **இரா. சக்திவேல்,** ஆசிரியர் - **98401 25151**

NAME CHANGE I, IMTHIYAS MOHAMED ALI, S/O, MOHAMED ALI, born on

10/06/1967, (Native Dist Tirunelveli), Residing at No: 9/7 A, Kakkan Street, Bharathi puram, Chrompet, Chennai-600044. Shall henceforth be known as MOHAMED IMTHIYAS

MOHAMED ALL **IMTHIYAS MOHAMED ALI**

NAME CHANGE

Mohamed Azam Mohamed Su haimi S/o: Palluvakka Mohamed Date of Birth: 26.07.2000, Residing at No.19/10, Sushe Homes, Narayanapuram Street Choolaimedu, Chennai – 600 094 shall henceforth be known as Surname: Palluvakka Mohame Azam, Given Name: Mohame

> Mohamed Azan Mohamed Suhaimi

NAME CHANGE

Pravin Kumar Jain, S/o: Otma Jain, Date of Birth: 02.12.1988, residing at No.111, Vardha Muthiah Street, 4th Floor, Kondithope, Chennai 600 001, shall henceforth be known as PRAVIN OTMAL

Pravin Kumar Jain

NAME CHANGE MUJIBUR RAHIMAN

S/o: Abdul Munaf. Date 14.05.1972. residing at No. 65, Pappammal Nagar, Kondur, Cuddalore -607 002, shall henceforth be known as MUJIBUR RAHMAN. MUJIBUR RAHIMAN

NAME CHANGE

My Son, NOORA, Date of Birth 06.05.2011 Residing at 47/41, Anna Nagar 2nd Street, Tiruvan namalai Town, Tiruvannamala District - 606 601, shall henceforth known as NOORHA.A. AZEEM KHAN

Authorised Officer LIC Housing Finance Ltd